

வெளியீடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2025 சனவரி 29

நாணயக் கொள்கை மீளாய்வு: இல. 01 – 2025 சனவரி


இலங்கை மத்திய வங்கி ஓரிருவு கொள்கை வீதத்தினை அதன் தற்போதைய மட்டத்தில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2025 சனவரி 28ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஓரிருவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் மீதான தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகளைக் கவனமாக கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. பணவீக்கமானது 5 சதவீத இலக்கினை நோக்கி ஒருங்கிணைவதனை நிச்சயப்படுத்துகின்ற வேளையில் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலினை அடைவதனை ஆதரவளிக்கின்ற விதத்திலான நடுத்தர கால நோக்கொன்றுடன் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. முன்னர் எறிவுசெய்யப்பட்டவாறு, தற்போதைய பணச்சுருக்கக் காலப்பகுதியானது நிர்வாகரீதியாக நிர்ணயிக்கப்பட்ட வலு விலைக் குறைப்புக்களின் பாரியளவிலான பெறுபெற்றொன்றாகக் காணப்படுவதாக சபை அவதானத்தில் கொண்டது. பணவீக்கமானது 2025இன் இரண்டாம் அரையாண்டில் இலக்கிடப்பட்ட மட்டத்தினை நோக்கிச் சீராகுவதற்குத் தொடங்க முன்னர் அடுத்த சில மாதங்களிற்கு இப்போக்கு தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முதன்மைப் பணவீக்கமானது இலக்கினை நோக்கி ஒருங்கிணைவதற்கு முன்னர் குறுங்காலத்தில் எதிர்மறையாகத் தொடர்ந்தும் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2024 திசம்பரில் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக எதிர்மறையான வீச்சில் தொடர்ந்தும் காணப்பட்டது. இது மிதமடைந்த கேள்வி அழுத்தங்களிற்கு மத்தியில் மின்சாரத் தீர்வைகள் மற்றும் உள்நாட்டு எரிபொருள் விலைகள் என்பவற்றிற்கான முன்னைய கீழ்நோக்கிய திருத்தங்களினால் முக்கியமாக உந்தப்பட்டது. 2025 சனவரியில் அறிவிக்கப்பட்ட மின்சாரத் தீர்வையின் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க கீழ்நோக்கிய சீராக்கத்தின் காரணமாக முன்னர் எறிவுசெய்யப்பட்டதிலும் பார்க்க தாழ்ந்தளவிலான பணச்சுருக்கத்தினை அண்மைய எறிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. பணவீக்கமானது பொருத்தமான கொள்கைச் சீராக்கங்களினால் ஆதரவளிக்கப்பட்டு, 2025இன் நடுப்பகுதியிலிருந்து நேர்மறையாகத் திரும்பலடைந்து, நடுத்தர காலத்தில் 5 சதவீத இலக்கிடப்பட்ட மட்டத்தினை நோக்கி ஒருங்கிணையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது தாழ்ந்தளவிலான நேர்மறையான மட்டங்களில் காணப்படுகின்ற மையப் பணவீக்கமானது, மேல்நோக்கிச் சீராக்கப்படுவதற்கு முன்னர், அடுத்த சில மாதங்களில் மேலும் வீழ்ச்சியடையுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது.

முதன்மைப் பணவீக்க எறிவுகள்* (காலாண்டு, கொ.நு.வி.சுட்டெண், ஆண்டிற்காண்டு, %)
2025 சனவரி மாத நாணயக் கொள்கைச் சுற்றுக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எறிவுகளின் அடிப்படையிலமைந்துள்ளது



மூலம்: இலங்கை மத்திய வங்கியின் அலுவலர் எறிவுகள்

*வீச்சு வரையிடத்தில் காணிக்கப்பட்டுள்ள 2022 கா4 வரையான அடையப்பட்ட தரவுகள் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2013=100, பருவகால ரீதியில் சீராக்கப்பட்டது) அடிப்படையிலமைந்துள்ள வேளையில், இக்காலப் பகுதிக்குப் பின்னரான தரவுகள் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2021=100, பருவகால ரீதியில் சீராக்கப்பட்டது) அடிப்படையிலமைந்துள்ளன.

குறிப்பு: வீச்சு வரையிடமானது படிப்படியாக மங்கலடைகின்ற நிறங்களடைய நம்பிக்கை இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்படை எறிவுப்பாதையைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றத்தையத் தெளிவுபடுத்துகின்றது. வரையிடத்தில் காட்டப்பட்டுள்ள நம்பிக்கை இடைவெளிகள் நடுத்தர காலத்தில் பணவீக்கம் தளர்ப்பலையடக்கடிய பெறுமதிகளுக்குள்ளான வீச்சுகளை எடுத்துக்காட்டுகின்றது. உதாரணமாக, தழப்பான பச்சை நிறப்படுத்தப்பட்ட பகுதியானது 50 சதவீத நம்பிக்கை இடைவெளிகளை எடுத்துக்காட்டி, உண்மையான பணவீக்க விளைவு இவ்வெடைவெளிகளினால் அமைவதற்கான 50 சதவீத நிகழ்தகவீனை உணர்த்துகின்றது. நம்பிக்கை இடைவெளிகள் நீண்ட காலத்தில் பணவீக்கத்தின் எதிர்வுகளின் அதிகரிக்கின்ற நிச்சயமீன்மையினைக் காட்டுகின்றன.

குறிப்பு: எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கடப்பாடோ அல்ல.

2025 சனவரி மாத எதிர்வுகூறல் சுற்றில் கிடைப்பனவாக இருந்த தரவுகள், மேற்கொள்ளப்பட்ட உட்களங்கள் மற்றும் தீர்மானங்கள் என்பவற்றை எறிவுகள் பிரதிபலிக்கின்றன. உலகளாவிய வலு மற்றும் உணவு விலைகள்; இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்களாளர்களின் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி உத்வேகம்; படுகடன் மறுசீரமைப்புச் சூழ்நிலையின் கீழான பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதித்திட்டத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற உள்நாட்டு இறைப் பாதை; மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நாணயக் கொள்கை நிலையினால் குறித்துக்காட்டப்படுகின்ற உலகளாவிய நிதியியல் நிலைப்பாடுகள் ஆகிய எதிர்வுகூறல்களின் மீதான நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். மேலும், எறிவுகள் மாதிரியுருவிற்கு ஒத்திசைவான வட்டி வீதப் பாதை மற்றும் தேற்றும்பெறுகின்ற பேரண்டப்பொருளாதார பதிலிறுப்புகள் என்பன மீதான நிபந்தனைகளுக்குட்பட்டவையாகும். இவ்வகங்களில் காணப்படும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் எறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து அடையப்பட்ட பணவீக்கப் பாதை விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

புவிசார் அரசியல் நிச்சயமற்றத்தமைக்கு மத்தியில் உலகளாவிய உணவு மற்றும் வலு விலைகள் மீதான சாத்தியமான மேல்நோக்கிய அழுத்தங்கள்; உயர்ந்தளவிலான கூலிகளுக்கான கேள்வியின் சாத்தியமான அடைவு; வேளாண்மை உற்பத்தியைப் பாதிக்கின்ற சாத்தியமான பாதுகாமான வானிலை நிலைமைகள்; எதிர்பார்க்கப்படுகின்ற இறைத் திரட்சிப் பாதையிலிருந்தான ஏதேனும் விலகல்; உயர்ந்த மட்டங்களிலான சாத்தியமான விலைப் பெறுமானத்தேய்வு; மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் கொள்கை மாற்றங்களின் காரணமாக ஏற்பட்டுள்ள சாத்தியமான இறுக்கமான உலகளாவிய பணவீக்கம் போன்ற காரணிகளினால் பணவீக்க எறிவுகளிற்கான மேல்நோக்கிய இடர்நேர்வுகள் காணப்படுகின்றன. அதேவேளை, பணவீக்க எறிவுகளுக்கான கீழ்நோக்கிய இடர்நேர்வுகள், ஏனையவற்றிற்கிடையில், அத்தியாவசியப் பொருட்களின் சாத்தியமான விலைக் குறைப்புக்கள்; மற்றும் பொதுமக்களின் குறைவடைந்த கொள்வனவுச் சக்தியின் தொடர்ச்சியான தாக்கம் என்பவற்றினை உள்ளடக்குகின்றன.

உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையின் மீட்சி தொடர்கின்றது

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் பிரகாரம், பொருளாதாரமானது 2024இன் இரண்டாம் காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட 4.7 சதவீதம் கொண்ட (ஆண்டிற்கு ஆண்டு) விரிவாக்கமொன்றினைத் தொடர்ந்து 2024இன் மூன்றாம் காலாண்டில் 5.5 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) வளர்ச்சியடைந்துள்ளதுதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வலுவான பொருளாதார வளர்ச்சியானது தொடர்ந்தும் காணப்பட்டு, ஆரம்பத்தில் எறிவுசெய்யப்பட்டதிலும் பார்க்க உயர்ந்தளவிலான வளர்ச்சியினை 2024இல்

தோற்றுவித்திருக்கக்கூடுமென்பதை அண்மைய பொருளாதாரக் குறிகாட்டிகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஒட்டுமொத்த சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்களின் கீழ்நோக்கிய சீராக்கம் தொடர்ந்தது

இறுதியாக நடைபெற்ற நாணயக் கொள்கை மீளாய்வின் போது நாணயக் கொள்கை மேலும் தளர்த்தப்பட்டதுடன் குறுங்கால பணச் சந்தை வட்டி வீதங்கள் கீழ்நோக்கிச் சீராக்கப்பட்ட வேளையில், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமானது ஓரிரவு கொள்கை வீதத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் தொடர்ந்தும் காணப்பட்டது. சந்தைக் கடன்வழங்கல் மற்றும் வைப்பு வட்டி வீதங்கள் என்பனவும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தமையானது தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைப் பிரதிபலித்தது. தாழ்ந்தளவிலான சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்களினால் ஆதரவளிக்கப்பட்ட வேளையில் பொருளாதார நடவடிக்கையின் மீட்சியினைப் பிரதிபலிக்கும் விதத்தில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மூலம் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் வளர்ச்சியானது தொடர்ந்து துரிதமடைந்தது. தனியார் துறைக்கான கொடுகடனின் விரிவாக்க உத்வேகமானது தொடர்ந்திருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதங்கள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, மேம்பட்ட இறைச் செயலாற்றத்தினையும் நாட்டிற்கான குறைவடைந்த இடர்நேர்வு மிகையினையும் பிரதிபலித்தன.

வெளிநாட்டுத் துறையானது தொடர்ந்தும் வலுவடைந்து காணப்பட்டது

ஏற்றுமதி வருவாய்களுடன் ஒப்பிடுகையில் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட பாரியளவிலான விரிவாக்கமொன்றின் காரணமாக வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 காலப்பகுதியில் விரிவடைந்து காணப்பட்டது. இருப்பினும், இக்காலப்பகுதியில் சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பவற்றில் ஏற்பட்ட மேம்பாடுகள் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கிற்கு நேர்மறையாகப் பங்களிப்புச்செய்தன. 2024இல் பதிவுசெய்யப்பட்ட 10.7 சதவீதம் கொண்ட பெறுமதியுயர்வொன்றினைத் தொடர்ந்து, இலங்கை ரூபாவானது 2025இன் இதுவரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலரிற்கெதிராக ஏறத்தாழ 2.0 சதவீதம் கொண்ட ஆண்டின் இதுவரையான காலப்பகுதியிலான பெறுமானத்தேய்வொன்றினைப் பதிவுசெய்தது. சிறியளவிலானதொரு பகுதி நீங்கலாக வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்புச் செயன்முறையானது 2024 திசம்பரில் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டு, நாட்டின் வெளிநாட்டுத் துறைத் தோற்றப்பாட்டினை வலுப்படுத்தியது. மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2024 இறுதியில் ஐ.அ.டொலர் 6.1 பில்லியனாக விளங்கின. இது 2024 திசம்பரில் மேலும் மூன்று ஆண்டு காலப்பகுதியொன்றிற்குப் புதுப்பிக்கப்பட்ட சீன மக்கள் வங்கியிடமிருந்தான இருபுடை நாணய பரஸ்பர பரிமாற்றல் வசதியினை உள்ளடக்கின்றது.

தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடானது பேணப்படுகின்றது

தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகளை கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது ஓரிரவு கொள்கை வீதத்தினை அதன் 8.00 சதவீதம் கொண்ட தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. மேம்பட்டுவரும் வியாபார நம்பிக்கை மற்றும் சந்தை மனோபாவங்கள் மற்றும் தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகளைப் பிரதிபலிக்கின்ற தனியார் துறைக் கொடுகடனின் வலுவான விரிவாக்கம் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு

பொருளாதார மீட்சியானது உத்வேகத்தினை அடைந்துகொண்டிருப்பதனைச் சபை கவனத்தில் கொண்டது. தற்போதைய பணச்சுருக்கக் காலப்பகுதியானது நிரம்பல் பக்கக் காரணிகளின் காரணமாக மிக அண்மைய எதிர்காலத்தில் தாழ்வடையக்கூடியதாயுள்ள வேளையில், பணவீக்க இலக்கினை நோக்கிய படிப்படியானதோர் ஒருங்கிணைவானது 2025இன் இரண்டாம் அரையாண்டளவில் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாணயக் கொள்கைச் சபையானது, ஏனையவற்றிற்கிடையில், பணவீக்கத் தோற்றப்பாட்டிற்கான உள்வருகின்ற தரவுகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து இடர்நேர்வுகளை மதிப்பீடு செய்யுமென்பதுடன் எதிர்வருகின்ற காலப்பகுதியில் உள்நாட்டு விலை உறுதிப்பாட்டினைப் பேணுகின்ற வேளையில் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலினை அடைவதனை ஆதரவளிப்பதற்குப் பொருத்தமான வழிமுறைகளை மேற்கொள்ளத் தயாராகவிருக்கும்.

நாணயக் கொள்கைத் தீர்மானம்	ஓரிருவு கொள்கை வீதம்	8.00% ¹
	நியதி ஒதுக்கு விகிதம்	2.00%

தகவல் குறிப்பு:

ஆளுநர் முனைவர் பி நந்தலால் வீரசிங்க அவர்களின் தலைமையிலான ஊடக மாநாடு இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் 2025 சனவரி 29ஆம் நாளன்று மு.ப 11.30 மணிக்கு நடைபெறுமென்பதுடன் இது உத்தியோகபூர்வ சமூக ஊடகங்களின் வாயிலாக நேரலையாக இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீளாய்வு மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2025 மாச்ச 26ஆம் நாளன்று வெளியிடப்படும்.

* தரவு இணைப்புப் பெறுவழி: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/mpr01_2025_t.pdf

¹ ± 50 அடிப்படைப் புள்ளிகளைக் கொண்ட முன்கூட்டி நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுடனான ஓரிருவு கொள்கை வீதத்துடன் இணைக்கப்பட்டுள்ள துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 7.50 சதவீதத்திலும் 8.50 சதவீதத்திலும் மாற்றமின்றிக் காணப்படுகின்றன.